

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 பாதகமான அபிப்பிராயம்

நியாகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக, நியாகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடைமுறைகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தரவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 பாதகமான அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக பாதகமான அபிப்பிராயம் ஒன்றினை வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது பாதகமான அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும்

பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் மாநகர சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி, மாநகர சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி முன்னைய ஆண்டில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு மிகையாக செலுத்தியிருந்த சம்பளக் கணக்கு மீதியாகிய ரூபா 585,136 தொகை, முற்பெறுவனவு வருமானக் கணக்கு மீதியாகிய ரூபா 36,484 தொகை நிதி நிலைமைக்கூற்றில் காட்டப்பட்டிருக்கவில்லை.	முற்பெறுவனவு வருமானக் கணக்கின் மீதி எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மிகையாக செலுத்திய சம்பளக் கணக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.	மிகையாக செலுத்திய சம்பளக் கணக்கு மீதி மற்றும் வருமான முற்பெறுவனவுக் கணக்கு மீதி நிதி நிலைமைக்கூற்றில் காட்டப்பட வேண்டும்.

(ஆ)	முன்னைய ஆண்டு தொடர்பாக கிடைத்திருந்த ஒரே தடவையில் பெறும் பணம் ரூபா 10.24 மில்லியன் தொகை மீளாய்வாண்டின் மிகைக்கு சீராக்கல் மேற்கொள்ளப்பட்டமையால் ஆண்டிற்கான மிகை அந்த எண்ணிக்கையால் மிகையாக காட்டப்பட்டிருந்தது.	அடுத்த ஆண்டு கணக்குகள் தயாரிக்கும் போது முன்னைய ஆண்டிற்குரிய வருமானத்தை சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்யப்படும் என.	முன்னைய ஆண்டிற்கான வருமானம் திரண்ட நிதியத்திற்கு சீராக்கல் மேற்கொள்ள வேண்டும்.
(இ)	மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு களஞ்சிய இறுப்புக் கணக்கொன்றில் ரூபா 90,475 இற்கான மீதி நிலையான சொத்துக்களின் கீழ் காட்டப்பட்டிருந்தது.	2025 கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என.	நடைமுறைச் சொத்துக்கள் மற்றும் நிலையான சொத்துக்களை இனங்கண்டு சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.
(ஈ)	2023 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு ஊழியர் கடன் மீதியில் மிகையாக வரவு வைக்கப்பட்டிருந்த ரூபா 48,370 தொகை மிகைகள் / பற்றாக்குறை கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டிருந்தமையால் மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு திரண்ட நிதியத்தின் மீதி அந்த எண்ணிக்கையினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	உரிய கணக்குகளை இனங்கண்டு சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(உ)	உள்நாட்டு கடன் அபிவிருத்தி நிதியத்திற்கு செலுத்தியிருந்த ரூபா 58,347 தொகை கடன்கொடுத்தோர் கணக்கிற்கு செலவு வைக்காமல் மிகைகள் / பற்றாக்குறை கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்தமையால் திரண்ட நிதியத்தின் மீதி அந்த எண்ணிக்கையால் மிகையாக காட்டப்பட்டிருந்ததுடன், கடன் கொடுத்தோர் மீதி அந்த எண்ணிக்கையால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	சரியாக கணக்கீடு செய்தல் மேற்கொள்ள வேண்டும்.
(ஊ)	2024 நவம்பர் மாதம் தொடர்பாக பெற வேண்டிய நீதிமன்றத் தண்டப் பணம் ரூபா 274,500 தொகை கணக்கீடு செய்திருக்கவில்லை.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	பெற வேண்டிய மீதிகள் சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(எ)	மீளாய்வாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட ரூபா 482,929 தொகைக்கான மூலதனத் தன்மையிலான செலவுகள் நிலையான சொத்துக்களின் கீழ் கணக்கீடு செய்திருக்கவில்லை.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	மீளாய்வாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட மூலதனத் தன்மையிலான செலவுகளை நிலையான

சொத்துக்களின் கீழ்
கணக்கீடு செய்ய
வேண்டும்.

- (ஏ) மீளாய்வாண்டு இறுதித் திகதியில் எதிர் காலத்தில் சரி செய்வதற்கு இறுதி இருப்பு மீதி உள்ளவாறு மின்சார பண்ட இருப்பு மீதி நடவடிக்கை எடுக்கப்படும் என. சரியாக சீராக்கல் செய்ய வேண்டும். மற்றும் ஆண்டிற்கான மிகை ரூபா 46,070 இனால் மிகையாக காட்டப்பட்டிருந்தது.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 05 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனொடு தொடர்புடைய துணைப் பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 82.6 மில்லியனிற்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.	எதிர் காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	வித்தியாசத்திற்கான காரணங்களை இனங்கண்டு நிதிக்கூற்றுக்கள் அல்லது நேரொத்த அறிக்கையுடன் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் நிதிப் பிரமாணம் 104(4)	சபையின் 04 வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் தொடர்பாக முன்னைய ஆண்டின் போது மற்றும் மீளாய்வாண்டின் போது ஏற்பட்டிருந்த சேதங்கள் மற்றும் நட்டங்கள் தொடர்பாக நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஜேசீப் இயந்திரத்தின் பக்கக் கண்ணாடிகள் உடைந்திருந்ததற்கான நட்டத்தை அறவீடு செய்தல் தொடர்பாக தொடர் நடவடிக்கை மற்றும் கப் வண்டி மற்றும் கல்லுருளை தொடர்பான நட்டங்களை ஏடுகளில் இருந்து பதிவழிப்பதற்காக உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என.	தாமதமின்றி நிதிப் பிரமாண ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்திற்கான பெறுமதியினை பொறுப்பான உத்தியோகத்தார்களிடம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2009 ஏப்ரல் 16 திகதிய 09/2009 இலக்கம் கொண்ட பொது	சபையின் 10 உத்தியோகத்தார்கள் விரல் அடையாள இயந்திரத்தின்	நிறுவனத்திற்கு உள்வருதல் மற்றும் வெளிச்செல்லல் விரல்	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் சபையின்

நிருவாக சுற்றறிக்கையின் பந்தி 2.1 மூலம் உள்வரவு மற்றும் செல்லல் இயந்திரத்தின் மூலம் உத்தியோகத்திற்கு காட்டப்பட வேண்டும் என உரிய அடையாள இயந்திரத்தின் மூலம் தமது உத்தியோகத்தருக்கு அறிவுரை வழங்கப்பட்டது என. பதிவு செய்ய வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவினை மிகைத்த வருமானம் ரூபா 9.24 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேர் மாறாக முன்னைய ஆண்டின் வருமானத்தை மிகைத்த மீண்டுவரும் செலவு ரூபா 7.56 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	2,895,355	1,996,505	1,866,104	789,190	2,781,827	1,244,968	1,490,497	658,789
(ii) வாடகை	9,146,090	7,486,325	7,078,709	1,162,455	7,417,640	5,242,993	5,088,465	754,839
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	405,690	213,207	7,257	205,950	410,600	315,743	332,560	-
(iv) ஏனைய வருமானங்கள்	7,141,000	16,515,481	16,178,411	337,070	6,403,000	6,342,408	6,342,408	-
	19,588,135	26,211,518	25,130,481	2,494,665	17,013,067	13,146,112	13,253,930	1,413,628

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரி		
(i) மீளாய்வாண்டு ஆரம்பத் திகதியில் உள்ளவாறு வீதவரி மற்றும் வரி மீதி ரூபா 658,789 தொகையாக காணப்பட்டதுடன், மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு நிலுவை ரூபா 789,190 தொகை வரை அதிகரித்துக் காணப்பட்டிருந்தது.	நிலுவை மீதிகளை அறவீடு செய்யும் செய்முறையில் ஈடுபட்டுள்ளது என.	நடைமுறை வீதவரி மற்றும் நிலுவை மீதி அறவீடு செய்யக்கூடிய வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரித்து அதன்படி அறவீடு செய்ய வேண்டும்.
(ii) 2024 ஆண்டின் போது பிரதேச சபையின் பிடிசு உப அலுவக அதிகாரப் பிரதேசத்தில் காணப்படுகின்ற 158 வீதவரி அலகுகளில் இருந்து எதுவித வீதவரி தொகையும் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	இணங்குகின்றேன் என.	1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 158(1) பிரிவின் பிரகாரம் வரி அறவீடு செய்யப்பட வேண்டும்.
(iii) சபையின் அதிகாரப் பிரதேசத்தில் ஏக்கர் வரி அறவிடப்பட வேண்டிய 206 அலகுகள் காணப்பட்டதுடன், மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு அவற்றில் 165 இல் இருந்து ரூபா 191,257 இற்கான மீதியொன்று சபைக்கு அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது.	நிலுவையை செய்வதற்காக சட்டச் செயற்பாடுகள் எடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.	நீண்டமாக நிலுவையாக காணப்படுகின்ற மீதிகள் தொடர்பாக கண்டறிந்து அந்த வரித் தொகையை விரைவாக அறவீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) வாடகை		
(i) மீளாய்வாண்டு ஆரம்பத் திகதியில் உள்ளவாறு நிலுவை வாடகை வருமானம் ரூபா 754,839 தொகையாக காணப்பட்டதுடன், வருட இறுதியில் உள்ளவாறு அது ரூபா 1,162,455 தொகை வரை அதிகரித்திருந்தது.	2025 மே 30 திகதி அளவில் ரூபா 1,159,671 தொகை அறவீடு செய்யப்பட்டிருந்ததுடன், மீதித் தொகையும் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என.	வாடகை வருமானம் தாமதமின்றி அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ii) சபைக்குச் கடையறைகளின் மதிப்பீடு 03 வருடங்களுக்கு ஒருமுறை நாளதுவரை ஆக்கப்பட்ட போதிலும், 36 கடை அறைகளின் வாடகை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையால், சபைக்கு கிடைக்க வேண்டிய கடை வாடகை வருமானத்தை இழந்திருந்தது.	சொந்தமான பெறுமதி மதிப்பீட்டின் படி வாடகை தொகை அறவீடு செய்யப்படும் என.	2025 ஜனவரி 01 திகதி முதல் புதிய பெறுமதி மதிப்பீட்டின் படி வாடகை தொகை அறவீடு செய்யப்படும் என.	கடையறை வாடகை 03 வருடங்களுக்கு ஒருமுறை நாளதுவரை ஆக்கப்பட்டு சபையின் வருமானத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---	---	---	---

3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மின்சார உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த கூறுவிலைகள் விடயங்களின் அடிப்படையில் கவனம் செலுத்தாமல் கூடிய விலைக்கு கொள்வனவு செய்திருந்தமையால் சபையின் நிதியத்திற்கு ரூபா 131,250 இற்கான நட்டமொன்று ஏற்பட்டிருந்தது.	பதிலளிக்கப்பட்டிருக்கவில்லை.	கொள்வனவு செய்வதற்காக தேவையான கூறுவிலைகளை இணக்கஞ் செய்து மிகவும் பொருத்தமான வழங்குனர்களிடம் கொள்வனவு செய்ய வேண்டும்.

3.2 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு சபையில் கடமையாற்றி மாற்றம் பெற்றுச் சென்றுள்ள, சேவையை விட்டுச் சென்றுள்ள, இறந்துள்ள மற்றும் வேலையை இடை நிறுத்தப்பட்டுள்ள 06 உத்தியோகத்தார்களிடம் ரூபா 1.08 மில்லியனிற்கான கடன் மீதியொன்று அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது.	பதிலளிக்கப்படவில்லை.	அறவிடப்பட வேண்டிய ஊழியர் கடனை தாமதமின்றி அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2001 ஆகஸ்ட் 22 திகதிய பொது நிருவாகச் சுற்றறிக்கை இலக்கம் 18/2001 இன் ஏற்பாடுகளுக்கு இணக்கமின்றி 32 உத்தியோகத்தார்கள் 05 வருட காலத்தை மிகைத்து சபையின் சேவையில் ஈடுபட்டிருந்தது என அவதானிக்கப்பட்டது.	தாபனம் சார் 05 வருடங்களுக்கு உத்தியோகத்தார்கள் இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது டன், திணைக்களம் சார் பதவிகளுக்காக இடமாற்றச் செய்முறையொன்று மேற்கொள்ளப்படுவதில்லை என.	05 வருடங்களுக்கு மிகையாக சேவையாற்றும் உத்தியோகத்தார்களுக்கு இடமாற்றம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.